

## ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா - இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறைஇயேசுவில் அன்புக்குரியவர்களே

இன்றைய இனிய நாளில் நம் ஆண்டவரின் விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாடி மகிழ உங்களை அன்புடனே அழைக்கிறோம்.

இறைமகன் இம்மண்ணிலே வாழ்ந்த காலத்தில் தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற மனுமகனாக உருவெடுத்து, மக்கள் பணியில் தன்னை முழுமையாக கரைத்து, அவரின் பணிகளை அன்புடனே நிறைவேற்றி, விண்ணகம் செல்கின்றார். அவோரடிருந்து அவரன்பை சுவைத்த, அவரன்புப் பணி வாழ்வில் அனுபவித்த சோதனைகள், அவமானங்களை உடனிருந்து உய்த்துணர்ந்த, சீடர்களுக்கு, தாம் விட்டுச் சென்ற அந்தப் இறையன்புப் பணிகளை, இறையாட்சி விழுமியங்களை தொடர்ந்தாற்றப் பணிக்கின்றார்.

விண்ணகம் சென்ற இறைமகனையே உற்றுநோக்கிக் கொண்டிருக்காமல், விண்ணகம் சென்ற அவர் நம்மை திக்கற்றவர்களாக விடமாட்டார், மீண்டும் வருவார், என்ற ஆழ்ந்த விசுவாசத்துடன், நாமும் உயிர்ப்பின் மக்களாக அவரின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி வாழ்ந்து, அவர் சென்ற வெற்றியின் பாதையில் நாமும் பயணித்து விண்ணகம் ஏறிச் செல்வோம்.

“இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது, மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்ற இலட்சியத்துடனே, தம் பணிவாழ்வை தொடங்கிய இறைமகன், அதன்பொருட்டே தன் வாழ்வை முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தார். இறுதியிலும், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள்” என்ற தம் அன்புக் கட்டளையை நமக்கெல்லாம் விட்டுச் செல்கின்றார். “நற்செய்தி அறிவிக்காவிடில், ஐயோ! எனக்குக் கேடு” என்ற புனித பவுலடியாரின்

இறைவார்த்தைக்கேற்ப, நாமும் இறைமகனின் அன்புக் கட்டளையை நம் வாழ்வில் ஏற்று நிறைவேற்றுவோம். இயேசுவின் வாழ்வே, நமது வாழ்வாக வாழ்ந்து காட்டுவோம்.

### **முதல் வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 1:1-11**

இனியவர்களே, திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து வாசிக்கப்படும் இன்றைய முதல் வாசகம், இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வை எடுத்துரைக்கிறது. தூய ஆவி வரும்வரை சீடர்கள் எருசலேமிலேயே தங்கியிருக்குமாறு இயேசு பணிப்பதையும், இயேசு இரண்டாம் முறையாக மீண்டும் வருவார் என்பதை வானதூதர் முன்னுரைப்பதையும் இங்கு காண்கிறோம். இயேசுவின் இரண்டாம் வருகைக்கு எப்பொழுதும் தயார் நிலையில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

### **இரண்டாம் வாசக முன்னுரை: எபேசியர் 4:1-13**

இனியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், நாம் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுமாறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உயரே ஏறிச் சென்ற கிறிஸ்துவின் விருப்பத்துக்கு ஏற்பவே, நம் ஒவ்வொருவருக்கும் அருள் வழங்கப்பட்டுள்ளது என்று புனித பவுல் எடுத்துரைக்கிறார். திருச்சபையின் தலையாகிய கிறிஸ்துவோடு இணைந்து, அவரது பணியை செய்யும் மறையுடலின் உறுப்புகளாக வாழும் வரம் வேண்டி இவ்வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

## மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

நண்பரான நல்லவரே! திருஅவை அன்பர்களை ஆசீர்வதித்து உம்முடைய அன்பினை வெளிப்படுத்தும் கருவிகளாக வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நண்பரான நல்லவரே! நாட்டு தலைவர்கள் மக்களின் நலன்களில் அக்கரையுள்ளவர்களாக இருந்து செயலாற்ற அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நண்பரான நல்லவரே! தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் உம்முடைய திருவுளம் அறிந்தவர்களாக தங்களது எதிர்கால வாழ்வை தேர்வு செய்ய ஆவியின் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நண்பரான நல்லவரே! பலியிலே பங்கேற்கும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து உம்முடைய இறையாட்சியை கட்டியெழுப்ப அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நண்பரான நல்லவரே! பாகுபாடுகள் வேறுபாடுகளை களைந்து ஆள்பார்த்து செயல்படாமல் எல்லாரிலும் உம் சாயல் கண்டு உறவாட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Rev. Fr. Amirtha Raj Sundar J., [amirsundar@gmail.com](mailto:amirsundar@gmail.com); + 91 944 314 0660; [www.arulvakku.com](http://www.arulvakku.com)